



2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன் கீழ் 05.02.2019 தேதியிட்டு தாக்கல் செய்துள்ள மனுவில், Erode District Gobi Taluk and Town Ward-D, Block-2, TS No.2Aold S.No.191A என்ற அரசு நிலம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானதா என்றும், மேற்குறிப்பிட்டுள்ள நிலத்தின் பகுதியையோ அல்லது முழுவதையுமோ நெடுஞ்சாலைத்துறை கோபி நகராட்சியிடமிருந்து பெற்றுள்ளதா என்றும் அவ்வாறு பெற்றிருப்பின் அதற்கான தீர்மானம் வழங்கவும் கேட்டு, பொதுத் தகவல் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை, 76 சர்தார் பட்டேல் ரோடு கிண்டி, சென்னை என விலாசமிட்டு விண்ணப்பித்துள்ளார்.

3. மேல்முறையீட்டாளரின் மனு உரிய பொதுத் தகவல் அலுவலருக்கு தகவல் வழங்கும்பொருட்டு பிரிவு 6(3)ன்படி 12.02.2019 மற்றும் 13.02.2019 தேதியிட்டு மாறுதல் செய்யப்பட்டுள்ளது. 11.03.2019 மற்றும் 10.05.2019 தேதியிட்டு பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கியுள்ளார். சரியான தகவல் வழங்கவில்லை என தெரிவித்தும், உரிய தகவல் வழங்கவும் கேட்டு, 08.04.2019 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு மனுவை பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீட்டு அலுவலருக்குத் தாக்கல் செய்துள்ளார். 30.04.2019 தேதியிட்டு முதல் மேல்முறையீட்டு அலுவலர் தகவல் வழங்கியுள்ளார். திருப்தியடையாத மேல்முறையீட்டாளர், உரிய விசாரணை செய்து தகவல் வழங்கக்கேட்டு, பிரிவு 19(3)ன் கீழ் 24.05.2019 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டாளர் இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டாளர் தாக்கல் செய்த இரண்டாவது மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டாளர் கோரிய தகவல் தொடர்பாக வழங்கக்கூடிய தகவல்கள் அனைத்தும் பதிவு தபால் வாயிலாக தகவல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்து உரிய ஆவணங்களை ஆணையத்தில் சமர்ப்பித்தார்.

5. ஆணையம் அவற்றை பரிசீலனை செய்ததின் அடிப்படையில் மேல்முறையீட்டாளருக்கு உரிய தகவல் வழங்கப்பட்டுள்ளது உறுதியாகிறது. மேல்முறையீட்டாளர் இன்றைய விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், பொதுத் தகவல் அலுவலர் வழங்கிய தகவல் சரியான தகவல் என ஆணையம் கருதி, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லை என ஆணையம் முடிவு செய்து, இந்த இரண்டாம் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இத்துடன் முடித்து வைக்கிறது.

ஓம்/- ரா. பிரதாப்குமார்  
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

**வழக்கு எண்.SA4823/F/2019**

**பெறுநர்**

பொதுத் தகவல் அலுவலர்/  
கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலை),  
கட்டுமானம் மற்றும் பராமரிப்பு,  
நெடுஞ்சாலைத்துறை, கோபிச்செட்டிபாளையம்,  
ஈரோடு மாவட்டம்.

**மனுதாரர்/ மேல்முறையீட்டாளர்**

திரு A. பிரகாஷ்,

த/பெ. G.M. ஆறுமுகம்,

7/75H4, சீனிவாசா நகர்,

AC புதூர், வையம்பாளையம் அஞ்சல்,

கோவை - 641 110.

Copy to: Judgement File.

Spare/ AM/PS-060919